

Tamil Murli Quiz 07-11-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும். இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:

சத்யுகத்தில் சத்சங்கம் செய்வதற்கான அவசியம் இல்லை. ஏன்?

- A. ☐ அங்கு துக்கமே இருப்பதில்லை அதனால்
- B. ☐ சத்யமான தந்தை மூலம் உண்மையான தேவதைகளாக இப்போது ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். அதனால்
- C. ☐ அங்கு ராவணனே இல்லை அதனால்
- D. ☐ அங்கு பக்தியின் கனரஸ் இருக்கிறது அதனால்

Q.2) சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:

சத்யுகத்தில் தேவதைகளின் மூலம் எந்த ஒரு விகர்மமும் நடக்க முடியாது . ஏன்?

- A. ☐ அங்கு சத்தியமான தந்தையின் வரதானம் கிடைத்திருக்கிறது
- B. ☐ விகாரங்களே அங்கு இல்லை
- C. ☐ அங்கு அனைவரும் சகோதர-சகோதரிகள் என்ற பாவனையில் இருப்பார்கள்.
- D. ☐ அது சம்பூரண நிர்விகாரி உலகம்

Q.3) சரியான விடையை தேர்வு செய்யவும்:

கிருஷ்ணர் யாருக்கும் தந்தையாக இருக்க முடியாது என்பது எவ்வாறு நிரூபணம் ஆகிறது?

- A. ☐ கிருஷ்ணர் தேக தாரி. சத்யுக இளவரசர் என்ற கூறுவதன் மூலம்
- B. ☐ கிருஷ்ணர் சிவனை வழிபட்டார் என்று கூறுவதன் மூலம்
- C. ☐ தந்தையின் மகிமையை கூறுவதன் மூலம்
- D. ☐ கிருஷ்ணர் சர்வ வியாபி என்று கூறுவதன் மூலம்

Q.4) சரியா? தவறா?:

சித்திரங்களில் ஹனுமானுடைய உருவத்தைப்போல உருவாக்கியுள்ளார்கள். ஹனுமானைப்போல மனிதர்கள் யாரும் இருப்பதில்லை. சித்திரங்களைப் பார்த்து அதன் மீது நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. அவர்களை ஏதாவது சொல்லி விட்டால் கோபித்துக் கொள்கிறார்கள்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:

பக்தி மார்கத்தில் அனைவரும் புதை குழியில் கழுத்து வரை மூழ்கி இருக்கிறார்கள். புதை குழி என்பது எது?

- A. ☐ மூட நம்பிக்கை
- B. ☐ கிளிப்பிள்ளை போல சரி சரி என்று சொல்வது
- C. ☐ தேவதைகளை அலங்காரம், பூஜை செய்து பிறகு நீரில் மூழ்கடிப்பது
- D. ☐ காம விகாரம்

Q.6) சரியான விடையை தேர்வு செய்யவும்:

பிரஜாபிதா பிரம்மா மற்றும் சரஸ்வதிக்கு நான்கு கைகளை காட்டுகிறார்கள். இதன் உண்மையான பொருள் என்ன?

- A. ☐ 2 கைகள் குழந்தையினுடையது . 2 கைகள் அவர்களுடையது.
- B. ☐ ஜோடியினுடையது
- C. ☐ வலது கரமான உங்களுடையது.
- D. ☐ 2 கைகள் பபாவினுடையது. 2 கைகள் அவர்களுடையது.

Q.7) சரியா? தவறா? :

கிருஸ்துவ தர்மத்தை சேர்ந்தவர்கள் கூட இப்போது பாபாவிடம் ஞானம் கேட்டு முயற்சி செய்து தேவி தேவதா தர்மத்திற்கு வந்து விட முடியும்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.8) சரியான விடையை தேர்வு செய்யவும்:
ஒருவர் மற்றவருடைய சிந்தனைகளுக்கு மதிப்பளித்தீர்கள் என்றால் தங்களுடைய _____ உயர்ந்து விடும்.

- A. ☐ மதிப்பும்
- B. ☐ சிந்தனைகளும்
- C. ☐ மரியாதையும்
- D. ☐ முயற்சிகளும்

Q.9) சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:
பாபாவிற்கு சமமான ஸ்திதியின் மூலம் _____ அருகில்
கொண்டுவரக்கூடிய அப்படியே ஆகும் வரத்தை பெற்றவர்கள் ஆகுக.

- A. ☐ அனைவரையும்
- B. ☐ அனைத்து பரிவாரத்தையும்
- C. ☐ சமயத்தை
- D. ☐ வினாசத்தை

Q.10) சரியா தவறா என்று குறிக்கவும் :
தேவி தேவதா தர்மத்தை சேர்ந்தவர்கள் மாறி கிருஸ்துவ தர்மத்திற்கு சென்று
விட்டிருந்தார்கள் என்றால் அவர்கள் திரும்பி தங்களுடைய தேவி தேவதா தர்மத்திற்கு
வந்து விடுவார்கள்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு